கைப்பற்றப்பட்டது எனும் கூற்று முற்றிலும் கற்பனையானது; முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது; அணுவளவும் ஆதாரமற்றது; தீய அரசியல் உள்நோக்கோடு என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற சதி நோக்கோடு எனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது.

இத்தகைய தீய அரசியல் உள்நோக்கோடு, எனக்கு எதிராக, முற்றிலும் உண்மையற்ற, விஷமத்தனமான இச்செய்தியினை வெளியிட்டவர்கள் மீதும், வெளியிடக் காரணமாக இருந்தவர்கள் மீதும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இந்த அவையின் மூலமாக மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். (குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, This is not a matter which is sub judice, because the Writ Petition is not yet admitted. Only when he Writ Petition is admitted the matter becomes sub judice. Hon. Member Thiru Rahmankhan is an Advocate. Ke knows the position.

3. கவன ஈர்ப்பு.

(அ) திருமங்கலம், உசிலம்பட்டி வட்டங்களில் வறட்சி நிலை.

திரு. இரா. முத்தையா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி வட்டங்களில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து முழுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலை குறித்த" அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேரவைமுன் கீழ்க்கண்ட அறிக்கை ஒன்றை வைக்கிறேன்:

அறிக்கை.

திருமங்கலம் வேளாண்மைக் கோட்டத்தின் கீழ் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி வட்டங்கள் அடங்கும். இவற்றில் பின்வரும் ஆறு வட்டாரங்கள் உள்ளன.

1. திருமங்கலம் வட்டம்.

(1) திருமங்கலம்,

(2) கள்ளிக்குடி,

(3) டி. கல்லுப்பட்டி.

2. உசிலம்பட்டி வட்டம்.

(1) உசிலம்பட்டி,

(2) செல்லம்பட்டி,

(3) சேடப்பட்டி.

பெரியார் வைகை ஆற்றினால் செல்லம்பட்டி வட்டாரமும், திருமங்கலம் வட்டாரத்தின் பகுதிகளும் ஆக மொத்தம் 5,336 எக்டேர் பாசன வசதி பெறுகிறது. ஏனைய வட்டங்கள் மழை நீரினால் நிரம்பும் குளங்களையும் மற்றும் கிணறுகளையும் சார்ந்துள்ளன.

1985-ஆம் ஆண்டில் நீர்த்தேக்கங்களில் போதிய அளவு தண்ணீரின்மையால், சாதாரணமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான 1—9—1985-க்கு பதில் 75 நாட்கள் தாமதமாக 15—11—85 அன்றுதான் திருமங்கலம் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது இந்த கோட்டத்தின் சாகுபடி நடவடிக்கைகளை மிகவும் பாதித்தது.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) சாதாரணமாக பெய்யும் 409.0 மி.மீ. மழை அளவுக்குப் பதிலாக 216.6 மி.மீ. மழைதான் பெய்தது. 1985-ஆம் ஆண்டில் பெய்த குறைந்த அளவு மழையின் காரணமாக பயிரிடப்படும் பரப்பளவு பாதிக்கப்பட்டது. கிணறுகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரும் போதுமானதாக இல்லை. திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளில் (non-project areas) சதாரணமாக நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பான 5336 எக்டேருக்குப் பதிலாக 2685 எக்டேரில்தான் நெல் சாகுபடி செய்யப்பட்டது. திட்டப் பகுதிகளில் (Project areas) 18,580

[டாக்டர் கா. காளிமுத்து] [1986 மே 7

எக்டேருக்குப் பதிலாக 7,182 எக்டேரில்தான் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இவ்வாறு நெல் பயிரிடப்படும் பரப்பளவில் 14,949 எக்டேர் குறைவுபட்டது. தானிய வகைகள் சாகுபடி செய்யப்படும் பரப்பளவும் குறைவு பட்டது.

சாதாரணமாக பயிரிடப்படும் பரப்பளவு.	1985-ஆம் ஆண்டில் பயிரிடப்பட்ட பரப்பளவு.
1. சோளம் (பாசனப்பகுதி) 3,462 எக்டேர்	1,989 எக்டேர்.
2. ராகி (பாசனப் பகுதி) 801 எக்டேர்	695 எக்டேர்.

அதுபோன்றே சாதாரணமாகப் பருத்தி சாகுபடி செய்யப் படும் பரப்பளவு 5,420 எக்டேரிலிருந்து 3,110 எக்டேராகக் குறைந்தது. கரும்பைப் பொருத்தமட்டிலும் கூட சாகுபடி யாகும் பரப்பு பாதிக்கப்பட்டு சாதாரணமாக சாகுபடி செய்யப் படும் 750 எக்டேர் பரப்பளவுக்கு பதிலாக 662 எக்டேரில்தான் பயிரிடப்பட்டது.

அப்போது நிலவிய வறட்சியின் காரணமாக நெல்லைப் பொறுத்தவரை உற்பத்தித்திறனும் குறைவுபட்டது. இதில் 50 சதவிகிதம் பகுதியில் எக்டேர் ஒன்றுக்கு சராசரி நெல் மகசூல் 2,786 மெட்ரிக் டன் ஆகும். மீதமுள்ள 50 சதவிகிதம் பகுதி முழுவதும் காய்ந்து போனது. ஆயக்கட்டுப் பகுதியில் எக்டேர் ஒன்றுக்கு சராசரி நெல் மகசூல் 4,210 மெட்ரிக் டன் ஆகும்.

மானாவாரி பயிர்களில் பருத்தியைத் தவிர மற்றவற்றின் அறுவடை முடிந்தது. அதிலிருந்து சென்ற ஆண்டு மகசூலுடன் பொதுவாக ஒப்பிடும்போது 40 சதவிகிதம் மகசூல் குறைவு பட்டது. மானாவாரி பருத்தியின் மகசூலும் குறைய நேரலாம். கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு மிகவும் குறைவு பட்டதால், கோடை காலத்திற்கென திட்டமிடப்பட்ட பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட இயலவில்லை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிலவரி வஜாவுக் கான செயற்குறிப்புகள் சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையரின் பரிசீலனையில் உள்ளது.

திரு. இரா. முத்தையா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர் களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இங்கே கொடுத்துள்ள விவர அறிக்கையில் மேற்போக்காக பார்க்கின்றபோது அந்த

இரண்டு தாலுக்காக்களில் எந்த அளவுக்கு கடுமையான வறட்சி நிலைமை இருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த அறிக்கை படி பார்த்தாலும்கூட மிகக் குறைந்த அளவு பயன்படுகின்ற வைகை பாசனப் பகுதியிலோ, கண்மாய் பாசனப் பகுதியிலோ, முழுவதுமாக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கின்றது. மானா வாரி பகுதியைப் பொறுத்தமட்டிலும் 1, 2 தாலுக்காக்களில் மிகப் பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை யிலே சொல்லியிருக்கின்ற மானாவாரி பயிர்களில் பருத்தியைத் தவிர மற்றவற்றின் அறுவடை முடிந்தது என்று சொல்லியிருப்பது ஏதோ வெள்ளாமையில் நாங்கள் அறுவடை செய்து விட்டோம் . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: கேள்வியைச் சுருக்கமாகக் கேளுங்கள்.

(முற்பகல் 9-20.)

திரு. இரா. முத்தையா: பேரவைத் தலைவர் அவர்களே, வெள்ளாமை அங்கே அறுவடை செய்யப்படவில்லை, சாவிதான் அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் சென்ற ஆண்டு 40 சதவீதமாக விளைச்சல் குறைந்திருக்கிறது. இப்படிச் சென்ற ஆண்டு 40 சதவீதம் என்ற அளவுக்கு விளைச்சல் குறைந்திருக்கிறது என்று சொல்கிறபோது உசிலம் பட்டி, திருமங்கலம் ஆகிய இரண்டு தாலுக்காக்களும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. ஆகவே அவற்றை வறட்சிப் பகுதியாக அறிவித்து நிவாரண நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நிலைமையில் நிலவரி வஜா செய்வதற்காக வருவாய்த் துறையின் ஆணையாளர் அவர்களின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. இப்படிப் பரிசீலனையில் உள்ள காலகட்டத்தில் அந்த இரண்டு தாலுக்காக் களிலும் நிலவரி வசூல் வேகமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே உடனே நிலவரி வசூலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அந்தப் பகுதிக்கு நிலவரி வஜா செய்வதற்கும் உரிய உத்தரவு இடப்படுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து: பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதுபோல் அங்கே பாதிப்பு அதிகம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அந்த அளவுக்கு அது ''' திக்கப்பட்டிருக்கிறது. இந்த

நிலைமைகள் எல்லாம் வருவாய்த் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வருவாய்த்துறை இதைப் பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. இரா. முத்தையா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதிகளில் உள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கும் நான்கு, நான்கு அடிக்குழாய்கள்தான் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இருக்கின்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு மேற்கொண்டு அதிகமான அளவில் அந்தப் பகுதிக்குக் குடிதண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிற வகையில் அடிக்குழாய்கள் சாங்ஷன் செய்யப்படுமா?

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து: பேரவைத் தலைவர் அவர்களே, குடிநீர்க் குழாய்களை அமைப்பதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் 50,000 ரூபாய் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார். உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு 5, செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு 5, சேடப்பட்டி ஒன்றியத்திற்கு 4, திருமங்கலம் ஒன்றியத்திற்கு 3, கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு 5, கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு 5 என்ற வகையில் ஆழ்துளைக் குழாய்களை அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தெரிவித்திருக்கின்ற கருத்துக்களை மனதில் கொண்டு தேவையான அளவுக்கு ஆழ்துளைக் குழாய் அமைக்க அரசு ஆவன செய்யும்.

(ஆ) மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு.

திரு. மா. சின்னராசு: பேரவைத் தலைவர் அவர்களே, "மேட்டுப்பாளையம் நகருக்குக் குடிநீர் வழங்க பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் மிகப் பழையதாகி இழுவைத் திறனற்றுப் போய்விட்டதால் அந்நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாடு குறித்த" அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.